

மாநில நிதிநிலை
தணிக்கை
அறிக்கையின்
அடிப்படை மற்றும்
அணுகுமுறை

மாநில நிதிநிலை தணிக்கை அறிக்கையின் அடிப்படை மற்றும் அணுகுமுறை

இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 151 (2)ன்படி, ஒரு மாநில அரசின் கணக்குகள் தொடர்பான இந்திய தணிக்கைத் தலைவரின் (CAG) அறிக்கைகள் அம்மாநில ஆளுநரிடம் அளிக்கப்பட்டு, ஆளுநர் அவற்றை மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும்படி வகைப்படுத்துவார்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கருவூலங்கள், கணக்குகளை பராமரிக்கும் பொறுப்புடைய அலுவலகங்கள் மற்றும் துறைகள் ஆகியவற்றிடமிருந்து பெறப்படும் கருவூலப்பட்டிகள், செலுத்துச்சீட்டுகள் மற்றும் கணக்குகள் (முதனிலை மற்றும் துணை) ஆகியவற்றையும் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்படும் அறிக்கைகள் ஆகியவற்றையும் கொண்டு முதன்மை மாநில கணக்காயர் (கணக்குகள் மற்றும் பணிவரவுகள்) (PAG (A&E)) மாநிலத்தின் நிதி கணக்குகளையும் நிதியொதுக்க கணக்குகளையும் ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கிறார். இக்கணக்குகள் முதன்மை கணக்காய்வுத் தலைவரால் (தணிக்கை) சுதந்திரமாக தணிக்கை செய்யப்பட்டு, CAGஆல் சான்றளிக்கப்படுகின்றன.

இவ்வறிக்கைக்கான அடிப்படை தகவல்களை, நிதி கணக்குகளும் நிதியொதுக்க கணக்குகளும் அளிக்கின்றன. பிற தகவல் ஆதாரங்களுள் பின்வருவன அடங்கும்:

- மாநிலத்தின் வரவு செலவுத் திட்ட நிதி வகையிலான அளவீடுகள் மற்றும் நிதி ஒதுக்கீட்டு முன்னுரிமைகளை எதிர்நோக்கப்பட்டவைகளுடன் ஒப்பிட்டு மதிப்பிடுதல், தொடர்புடைய விதிகள் மற்றும் அவற்றுக்கான நடைமுறைகளுக்கு உட்பட்டு அவை திறம்பட செயல்படுத்தப்பட்டதா என்பதை மதிப்பிடுதல்;
- முதன்மை கணக்காய்வுத் தலைவர் (தணிக்கை-I), தமிழ்நாடு, அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையின் முடிவுகள்
- துறை அலுவலர்கள், கருவூலங்கள் ஆகியவற்றில் இருந்த பிற தகவல்கள் (கணக்கு மற்றும் மேலாண்மை தகவல் அமைப்பு)
- ஜிஎஸ்டிபி தரவு மற்றும் மற்ற மாநிலம் தொடர்புடைய புள்ளிவிவரங்கள்
- தமிழ்நாடு மாநிலத்தின் நிதி பொறுப்பு மற்றும் வரவு செலவுத் திட்ட மேலாண்மை (FRBM) சட்டம்
- நிதி ஆணையத்தின் பரிந்துரைகள்
- CAGன் பல்வேறு தணிக்கை அறிக்கைகள்
- நடைமுறைகள், மற்றும் இந்திய அரசின் சிறந்த வழிகாட்டுநெறிகள்.

தமிழ்நாடு அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளருடன் 05 ஜூன் 2025 அன்று நடைபெற்ற தணிக்கை துவக்க கூட்டத்தில், மாநில நிதி தணிக்கை அறிக்கையைத் தயாரிப்பதில் பின்பற்றப்பட்ட தணிக்கை அணுகுமுறை விளக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளருடன் 08 ஜனவரி 2026 அன்று தணிக்கை நிறைவுக் கூட்டம் நடைபெற்றது, அதில் தணிக்கைக் கண்டுபிடிப்புகள் விவாதிக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு அளித்த மறுமொழிகள் இவ்வறிக்கையில் உரிய இடங்களில் தகுந்தவாறு சேர்க்கப்பட்டுள்ளன.

அரசாங்கக் கணக்கின் அமைப்பு

மாநில அரசின் கணக்குகள் மூன்று பகுதிகளாகப் பராமரிக்கப்படுகின்றன.

1. மாநிலத்தின் தொகுநிதி (இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 266(1))

மாநில அரசு பெறும் அனைத்து வருவாய்கள், கடன்கள் (சந்தை கடன்கள், பத்திரங்கள், மத்திய அரசிடமிருந்து பெறும் கடன்கள், நிதி நிறுவனங்களிடமிருந்து பெறும் கடன்கள், தேசிய சிறு சேமிப்பு நிதி) இந்திய ரிசர்வ் வங்கி அளிக்கும் வழிவகை முன்பணங்கள் மற்றும் அரசு திரும்ப பெறும் கடன்கள் ஆகியன இந்நிதியில் அடங்கும். அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்படும் நோக்கங்களுக்கு அல்லாமல் இந்நிதியிலிருந்து எந்த தொகையையும் செலவிட இயலாது. குறிப்பிட்ட சில வகை செலவுகள் எடுத்துக்காட்டாக, அரசியலமைப்பு சாசன அதிகாரிகளின் சம்பளம், கடனை திரும்ப செலுத்துதல் போன்றவை இந்நிதியின் மீது சாட்டப்படும் செலவுகள் ஆகும்; இவை சட்டமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டவை அல்ல மற்ற செலவுகள் அனைத்திற்கும் (அனுமதிக்கப்பட்ட செலவுகள்) சட்டமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.

2. மாநில எதிர்பாரா செலவு நிதி (இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 267(2))

இது சட்டமன்றத்தால் சட்டப்படி அமைக்கப்பட்ட, பணி செய்வதற்காக முன்பணம் வழங்கும் தன்மையுடைய நிதி ஆகும். இந்நிதி, எதிர்பாரா செலவை மேற்கொள்வதற்கு மாநில சட்டமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்கு முன்பு அச்செலவிற்கான முன்பணத்தை வழங்கும் பொருட்டு, ஆளுநரின் கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது. இந்நிதியிலிருந்து செய்யப்படும் செலவுக்கான தொகையானது பின்னர் மாநில தொகுநிதியின் உரிய பெருந்தலைப்பின் கீழ் பற்று வைப்பதன் மூலம் மீளப்பெறப்படுகிறது.

3. மாநிலத்தின் பொது கணக்கு (இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 266(2))

மேற்கூறியவற்றை தவிர, அரசால் அல்லது அரசு சார்பாக பெறப்படும் அனைத்து பொது பணமும் பொது கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்கு அரசு ஒரு வங்கியாளராக அல்லது அறங்காவலராக செயல்படும். சிறு சேமிப்பு, வருங்கால வைப்புநிதி, வைப்புத்தொகைகள் வட்டியுடனானவை, வட்டி இல்லாதவை, முன்பணங்கள் போன்ற திரும்ப செலுத்த வேண்டிய தொகைகள், சேம நிதிகள் (வட்டியுடனானவை, வட்டி இல்லாதவை), செலுத்தங்கள் மற்றும் அணாமத்து தலைப்புகள் (இவை இரண்டும் கணக்குவைக்கப்படாத தொகைகளுக்கான இடைக்கால தலைப்புகள்) ஆகியன பொது கணக்கில் அடங்கும். அரசிடம் உள்ள நிகர மீத தொகையும் பொது கணக்கிலேயே சேர்க்கப்படும். பொது கணக்கு சட்டமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டதல்ல.

அரசு கணக்குகளின் கட்டமைப்பு

